

சுருக்க அறிக்கை

இலங்கையின் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடானது முக்கிய கட்டமைப்புசார் மற்றும் கொள்கை மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் ஒன்றிணைந்து 2025இல் தொடர்ந்தும் வலுவடைந்தது. இவ்வாண்டு கடுமையான உள்நாட்டு மற்றும் உலகளாவிய அதிர்வுகளைக் கொண்டிருந்த போதிலும் பொருளாதாரமானது தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டி, உறுதிப்பாட்டை மீளமைப்பதிலும் பொருளாதார அடிப்படைகளை மீளவலுப்படுத்துவதிலும் அடையப்பட்ட ஆக்கபூர்வமான முன்னேற்றத்தையும் கொள்கைசார் தாங்கியிருப்புக்களை வலுப்படுத்துவதற்கு தீர்மானம்மிக்க வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

பதினொரு மாதகால பணச்சுருக்க நிலை முடிவுற்றதை அடையாளப்படுத்தி, பணவீக்கம் 2025 ஓகத்தில் நேர்க்கணிமயமாகத் திரும்பலடைந்தது. அதன்பின்னர், பணவீக்கமானது படிப்படியாக உயர்வடைந்து 2025 ஒத்தோபர் தொடக்கம் திசம்பர் வரையிலும் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக மாற்றமின்றிக் காணப்பட்டது. திசம்பரில் உணவு விலைகள் மீது சில மேல்நோக்கிய அழுத்தத்தை இடம்பெறச்செய்த டித்வா புயலினால் ஏற்பட்ட தற்காலிக வழங்கல் சங்கிலி இடையூறுகளுக்கு மத்தியில் ஒட்டுமொத்த பணவீக்கம் உறுதியாகக் காணப்பட்டது.

பணவீக்கம் படிப்படியாக அதிகரிக்குமென எறிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 2026இன் இரண்டாம் அரையாண்டளவில் 5 சதவீத இலக்கினை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வதிகரிக்கின்ற எறிவுப்பாதைக்கு கேள்வி நிலைமைகளில் படிப்படியான மீட்சி பரந்தளவில் காரணமாக அமையக்கூடிய அதேவேளை எதிர்பார்க்கப்பட்ட வலு மற்றும் போக்குவரத்துப் பணவீக்கம் அதன் வழமையான வேகத்திற்கு படிப்படியான மாறுதல் மற்றும் ஒப்பீட்டளவில் உயர்வடைந்த தளம்பல் உணவுப் பணவீக்கம் என்பனவும் இப்பாதைக்கு ஆதரவளிக்கின்றது. பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் ஆதரவுடன் பணவீக்கம் நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கினை அண்மித்து உறுதிநிலையடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. முதன்மைப் பணவீக்க இலக்கிற்கு இசைவான மட்டத்தில் மையப் பணவீக்கமும் உறுதிநிலையடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்க எதிர்பார்க்கைகளுக்கான மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய இரு வகையான இடர்நேர்வுகளும் காணப்படுகின்ற அதேவேளை, ஒட்டுமொத்த இடர்நேர்வுச் சமநிலை அண்மைய மற்றும் நடுத்தரகாலத்தில் பரந்தளவில் நடுநிலையாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் குறைவடைந்த பணவீக்க நிலைமைகள் மற்றும் மிதமான பணவீக்கத் தோற்றப்பாட்டினால் துணையளிக்கப்பட்டு, மத்திய வங்கி அதன் தளர்வான நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் முன்னெடுத்தது. 2025இன் பிந்திய பகுதியினை நோக்கி குறுங்காலப் பணச் சந்தை வட்டி வீதங்களில் சில இறுக்கமடைதல் சகித்துக்கொள்ளப்பட்ட போதிலும், அதன்பின்னர் மேம்பட்ட திரவத்தன்மை நிலைமைகள் மற்றும் வங்கிகளுக்கு மத்தியில் திரவத்தன்மையின் மிகவும் சமமான பரம்பல் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு இவ்விறுக்கமாக்கல் தளர்வடைந்தது. ஒட்டுமொத்தமாக சந்தை வட்டி வீதக் கட்டமைப்பு 2025 காலப்பகுதியில் கீழ்நோக்கி சீராக்கப்பட்டது. தாழ்வான வட்டி வீதச் சூழலில் மேம்படுகின்ற பொருளாதார நடவடிக்கை மற்றும் அதிகரித்த வாகன

இறக்குமதிகள் என்பவற்றைப் பிரதிபலித்து ஆண்டுகாலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுகடன் பாய்ச்சல்கள் தொடர்ந்தும் விரிவடைந்தது.

நடைமுறைக் கணக்கு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக மிகையொன்றினைப் பதிவுசெய்துள்ளது என்ற மதிப்பீட்டுடன் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் 2025இல் மேம்பட்டது. இலங்கை ரூபாய் 2025இல் ஐ.அ.டொலருக்கெதிராக 5.6 சதவீததால் தேய்வடைந்த அதேவேளை 2026இன் ஆரம்பத்தில் பரந்தளவில் உறுதியாகக் காண்படுகின்றது. நெருக்கடிக்குப் பிந்திய நாட்டின் அதிஉயர்வான வெளிநாட்டு படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளின் தீர்ப்பனவிற்கு மத்தியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் பல்தரப்பு நிறுவனங்களிலிருந்து கிடைத்த உட்பாய்ச்சல்களுடன் ஒன்றிணைந்து மத்திய வங்கி மூலமான குறிப்பிடத்தக்க தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவினால் துணையளிக்கப்பட்டு 2025 இறுதியளவில் அதிகரித்தது.

இறைத்துறைச் செயலாற்றமானது நிலையான வருவாய் அடிப்படையிலமைந்த இறைத்திரட்டல் வழிமுறைகள் மூலம் 2025இன் முதல் பதினொரு மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் வலுவடைந்தது. டித்வா புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு பதிலிறுத்தி 2026 இற்கான குறைநிர்ப்பு வரவுசெலவுத் திட்டமொன்றினால் துணையளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதற்கான முயற்சிகள் உள்ளடங்கலாக அரசாங்கம் தொடர் நிவாரண வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியது.

2025இன் முதல் ஒன்பது மாதகாலப்பகுதியில் பொருளாதாரம் ஆற்றல்வாய்ந்த விரிவடைதலைப் பதிவுசெய்தது. 2025இன் பிந்திய பகுதியில் டித்வா புயலினால் ஏற்பட்ட இடையூறுகளின் பின்னர் உடனடியாக பொருளாதார நடவடிக்கையில் மெதுவடைதலுக்கு மத்தியில் உரியகால கொள்கைத் தலையீடுகள் விரைவான மீட்சிக்கு ஆதரவளித்து, துறைகளுக்கிடையில் சாதகமான கசிவுத்தாக்கங்களை உருவாக்கி ஒட்டுமொத்த பொருளாதார உத்வேத்தையும் மீள்வலிமைப்படுத்துமென எதிர்பார்க்கப்படுவதுடன் இதனுடாக வரவிருக்கும் காலத்தில் மிகுந்த தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் எடுத்துக்காட்டுகின்றது. பொருளாதார நடவடிக்கையில் தொடர்ச்சியான தாக்குப்பிடிக்கும் தன்மையை முன்னணிக் குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை, வலுவான கொடுகடன் விரிவடைதலும் நிலவுகின்ற தளர்வுமிக்க நாணய நிலைமைகளும் இவ்வுத்வேகத்திற்கு மேலும் துணையளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அதிகரிக்கின்ற உலகளாவிய வர்த்தக சவால்களிலிருந்து தோன்றுகின்ற வெளிநாட்டுத் தாக்கங்கள் அத்துடன் தீவிரமடைந்துள்ள புவிசார் அரசியல் நிச்சயமின்மைகள் என்பன ஒட்டுமொத்த பொருளாதாரச் செயலாற்றத்திலும் வளர்ச்சி எதிர்பார்க்கக்கூடிய தாக்கம் செலுத்தக்கூடும்.